

---

tArA pratyangirA kavacham

தாரா ப்ரத்யங்கி<sup>3</sup>ராகவசம்

Document Information



---

Text title : tArApratyangirA kavacha

File name : tArApratyangirA.itx

Category : kavacha, devii, dashamahAvidyA, devI

Location : doc\_devii

Transliterated by : KM

Proofread by : KM

Latest update : August 21, 2022

Send corrections to : sanskrit@cheerful.com

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

November 22, 2022


*sanskritdocuments.org*

---



tArA pratyangirA kavacham

தாரா ப்ரத்யங்கி<sup>3</sup>ராகவசம்



ஓ ப்ரத்யங்கி<sup>3</sup>ராயை நம: |

ஈஸ்வர உவாச -

ஓ தாராயா: ஸ்தம்பி<sup>4</sup>நீ தே<sup>3</sup>வீ மோஹிநீ க்ஷோபி<sup>4</sup>நீ ததா<sup>2</sup> |

ஹஸ்திநீ ப்<sup>4</sup>ராமிநீ ரௌத்<sup>3</sup>நீ ஸம்ஹாரண்யாபி தாரிணீ || 1 ||

ஸக்தயோஹஷ்டௌ க்ரமாதே<sup>3</sup>தா ஸத்ருபக்ஷே நியோஜிதா: |

தா<sup>4</sup>ரிதா ஸாத<sup>4</sup>கேந்த்<sup>3</sup>ரேண ஸர்வஸத்ரு நிவாரிணீ || 2 ||

ஓ ஸ்தம்பி<sup>4</sup>நீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் மம ஸத்ருந் ஸ்தம்ப<sup>4</sup>ய ஸ்தம்ப<sup>4</sup>ய || 3 ||

ஓ க்ஷோபி<sup>4</sup>ணீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் மம ஸத்ருந் க்ஷோப<sup>4</sup>ய க்ஷோப<sup>4</sup>ய || 4 ||

ஓ மோஹிநீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் மம ஸத்ருந் மோஹய மோஹய || 5 ||

ஓ ஜ்ரு<sup>3</sup>ம்பி<sup>4</sup>ணீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் மம ஸத்ருந் ஜ்ரு<sup>3</sup>ம்ப<sup>4</sup>ய ஜ்ரு<sup>3</sup>ம்ப<sup>4</sup>ய || 6 ||

ஓ ப்<sup>4</sup>ராமிநீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் மம ஸத்ருந் ப்<sup>4</sup>ராமய ப்<sup>4</sup>ராமய || 7 ||

ஓ ரௌத்<sup>3</sup>நீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் மம ஸத்ருந் ஸந்தாபய ஸந்தாபய || 8 ||

ஓ ஸம்ஹாரிணீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் மம ஸத்ருந் ஸம்ஹாரய ஸம்ஹாரய || 9 ||

ஓ தாரிணீ ஸ்த்ரேம் ஸ்த்ரேம் ஸர்வபத்<sup>3</sup>ப<sup>4</sup>ய: ஸர்வபூ<sup>4</sup>தே<sup>3</sup>ப<sup>4</sup>ய: ஸர்வத்ர

ரக்ஷ ரக்ஷ மாம் ஸ்வாஹா || 10 ||

ய இமாம் தா<sup>4</sup>ரயேத் வித்<sup>3</sup>யாம் த்ரிஸந்த<sup>4</sup>யம் வாபி ய: படே<sup>2</sup>த் |

ஸ து:<sup>3</sup>க<sup>2</sup>ம் தூ<sup>3</sup>ரதஸ்த்யக்த்வா ஹ்யந்யாச்ச்<sup>2</sup>த்ருந் ந ஸம்ஸய: || 11 ||

ரணே ராஜகுலே து<sup>3</sup>ர்கே<sup>3</sup> மஹாப<sup>4</sup>யே விபத்திஷு |

வித்<sup>3</sup>யா ப்ரத்யங்கி<sup>3</sup>ரா ஹ்யேஷா ஸர்வதோ ரக்ஷயேந்நரம் || 12 ||

அநயா வித்<sup>3</sup>யயா ரக்ஷாம் க்ரு<sup>3</sup>த்வா யஸ்து படே<sup>2</sup>த் ஸுதீ<sup>4</sup> |

மந்த்ராக்ஷரமபி த்<sup>4</sup>யாயந் சிந்தயேத் நீலஸரஸ்வதீம் |

அசிரே நைவ தஸ்யாஸந் கரஸ்தா<sup>2</sup> ஸர்வஸித்<sup>3</sup>த<sup>4</sup>ய:

ஓ ஹ்ரீம் உக்<sup>3</sup>ரதாராயை நீலஸரஸ்வத்யை நம: || 13 ||

இமம் ஸ்தவம் தீ<sup>4</sup>யானோ நித்யம் தா<sup>4</sup>ரயேந்நர: |  
ஸர்வத: ஸுக<sup>2</sup>மாப்நோதி ஸர்வத்ரஜயமாப்நுயாத் || 14 ||

நக்காபி ப<sup>4</sup>யமாப்நோதி ஸர்வத்ரஸுக<sup>2</sup>மாப்நுயாத் || 15 ||

இதி ருத்<sup>3</sup>ரயாமலே ஸ்ரீமது<sup>3</sup>க்<sup>3</sup>ரதராயா ப்ரத்யங்கி<sup>3</sup>ரா கவசம் ஸமாப்தம் ||

This piece of verse from Rudrayamalam does not look like a kavacham, rather looks like a stotra. But this a kavacha. All kavacha of Mahavidya coupled with Pratyngira is of this form. It is not a Abhicharik kavacha and should not be misused for Abhicharik karma (malevolent practices). Rather Shatru<sup>1</sup> in this kavacha refers to inner senses of Sadhak, which refrains him/her from watching the divine light. - A note.

---

*tArA pratyangirA kavacham*

pdf was typeset on November 22, 2022

---

Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

